

தேர்வு எண்

--	--	--	--	--	--

பாடம் -1.**முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்****மேல்நிலை இரண்டாமாண்டு****கணக்குப்பதிவியல்****காலம் : 1.30 மணி****மொத்த மதிப்பெண் : 50****பிரிவு - I****I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.****10 x 1 = 10****1. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது**

அ) இறுதி முதல் கண்டறிய

ஆ) தொடக்க முதல் கண்டறிய

இ) அவ்வாண்டின் நட்பம் கண்டறிய

ஈ) அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

2. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

அ) ரொக்கம்

ஆ) நட்பம்

இ) இலாபம்

ஈ) முதல்

3. கடனாளிகள் தொடக்க இருப்பு: ₹ 50,000, பெற்ற ரொக்கம்: ₹ 1,50,000, கடன் விற்பனை: ₹ 1,25,000; கடனாளிகள் இறுதி இருப்பு: ?

அ) ₹ 50,000

ஆ) ₹ 2,00,000

இ) ₹ 25,000

ஈ) ₹ 1,75,000

4. கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

அ) அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

இ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

5. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது

அ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

ஆ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு

இ) மொத்தக் கடனாளிகள் கணக்கு

ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

6. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

அ) அரசு

ஆ) சிறிய அளவிலான தனி ஆள் வணிகம்

இ) பன்னாட்டு நிறுவனங்கள்

ஈ) நிறுவனம்

7. நிலை அறிக்கை ஒரு

அ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு

ஆ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு

இ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

ஈ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை

8. தொடக்க முதல் ₹ 40,000, அவ்வாண்டின் எடுப்புகள் ₹ 25,000, அவ்வாண்டின் இலாபம் ₹ 20,000 மற்றும் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 40,000 எனில் இறுதி முதல் காணவும்.

அ) ₹ 60,000

ஆ) ₹ 75,000

இ) ₹ 25,000

ஈ) ₹ 50,000

9. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

அ) ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

ஆ) இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

இ) வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை .

ஈ) இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

10. உரிமையாளரின் சொத்துகள் ₹ 95,000 மற்றும் பொறுப்புகள் ₹ 45,000 எனில் அவருடைய முதல்

தொகை

அ) ₹ 1,40,000

ஆ) ₹ 50,000

இ) ₹ 95,000

ஈ) ₹ 45,000

பிரிவு - II

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-

3 x 2 = 6

11. நிலை அறிக்கை என்றால் என்ன?

12. முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?

13. இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக.

14. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்	₹
ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018)	5,00,000
ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019)	8,50,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்	1,20,000
அவ்வாண்டில் எடுப்புகள்	70,000

15. பின்வரும் விவரங்களிலிருந்து கடளாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.

விவரம்	₹
ஆண்டின் தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	70,000
ஆண்டின் இறுதியில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	1,00,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது	1,95,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது	15,000

பிரிவு - III

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-

3 x 3 = 9

16. முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?

17. இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

18. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த கடனீந்தோர் கணக்கு, செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்.

விவரம்	₹	விவரம்	₹
1.4.2017 அன்று இருப்புகள் -		31.3.2018 அன்று இருப்புகள் -	
பற்பல கடனீந்தோர்	1,20,000	பற்பல கடனீந்தோர்	1,50,000
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு	10,000	செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு	20,000
கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	3,20,000	செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டிற்கு	30,000
பெற்ற தள்ளுபடி	10,000	செலுத்தியது	16,000
		வாராக்கடன்	

19. 2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு:

விவரம்	₹	விவரம்	₹
பற்பல கடனீந்தோர்	6,00,000	செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	1,20,000
அறைகலன்	80,000	கைரொக்கம்	20,000
நிலம் மற்றும் கட்டடம்	3,00,000	பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	60,000
பற்பல கடனாளிகள்	3,20,000	சரக்கிருப்பு	2,20,000

2019, மார்ச் 31 ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதலைக் கண்டறியவும்.

20. பின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனையைக் காணவும்:

விவரம்	₹
2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்	1,00,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	2,30,000
அளித்த தள்ளுபடி	5,000
உள் திருப்பம்	25,000
2019, மார்ச் 31 அன்று கடனாளிகள்	1,20,000

பிரிவு - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-

5 x 5 = 25

21. விடுப்பட்ட தகவல்களை நிரப்பி தீர்வு காண்க:-

இறுதி முதல் ₹	எடுப்புகள் ₹	கூடுதல் முதல் ₹	தொடக்க முதல் ₹	இலாபம் / நட்டம் ₹
1,00,000	40,000	20,000	90,000	?
?	30,000	40,000	80,000	20,000
70,000	?	30,000	40,000	10,000
60,000	20,000	?	50,000	-10,000
2,00,000	30,000	10,000	?	1,20,000

22. ஆனந்த் தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை . 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்	31.12.2018 ₹	31.12.2019 ₹
வங்கி ரொக்கம்	5,000 (ப)	60,000 (வ)
கைரொக்கம்	3,000	4,500
சரக்கிருப்பு	35,000	45,000
பற்பல கடனாளிகள்	1,00,000	90,000
பொறி மற்றும் இயந்திரம்	80,000	80,000
நிலம் மற்றும் கட்டடங்கள்	1,40,000	1,40,000
பற்பல கடனீந்தோர்	1,70,000	1,30,000

ஆனந்த் தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.

23. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

விவரம்	₹	விவரம்	₹
2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்	2,50,000	பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது	15,000
2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	60,000	உள் திருப்பம்	50,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	7,25,000	2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	90,000
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்காக ரொக்கம் பெற்றது	1,60,000	2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்	2,40,000
வாராக்கடன்	30,000	ரொக்க விற்பனை	3,15,000

24. இரட்டைப் பதிவு முறைக்கும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக.

25. இராகேஷ் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

விவரம்	31.3.2018 ₹	31.3.2019 ₹
சரக்கிருப்பு	2,20,000	1,60,000
கடனாளிகள்	5,30,000	6,40,000
வங்கி ரொக்கம்	60,000	10,000
இயந்திரம்	80,000	80,000
பற்பல கடனீந்தோர்	3,70,000	4,20,000

பிற தகவல்கள்:-

விவரம்	₹	விவரம்	₹
வாடகை செலுத்தியது	1,20,000	கடனாளிகளிடமிருந்து பெற்ற	
பெற்ற தள்ளுபடி	35,000	ரொக்கம்	12,50,000
அளித்த தள்ளுபடி	25,000	எடுப்புகள்	1,00,000
கடனீந்தோருக்கு அளித்த		ரொக்க விற்பனை	20,000
ரொக்கம்	11,00,000	1.4.2018 அன்று முதல்	5,20,000